

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மதவாச்சி பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் மதவாச்சி பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா

எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியின் வாடகை ஆரம்பத்தில் கிடைக்க வேண்டிய மீதியாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் ரூபா 27,079,478 காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் பட்டோலையின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 26,779,078 ஆனமையால் ரூபா 300,400 ஆரம்ப மீதியில் இணக்கமின்மையும், மீளாய்வாண்டின் இறுதியில் கிடைக்க வேண்டிய மீதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் ரூபா 29,486,918 ஆன பெறுமதி பட்டோலையில் ரூபா 29,190,518 ஆகக் காண்பிக்கப்பட்டமையால் ஆண்டின் இறுதியின் மீதியில் ரூபா 296,400 இணக்கம் இன்மையும் காணப்பட்டது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	நேரொத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் JCB இயந்திரத்தின் வாடகை வருமானப் பதிவேட்டின் பிரகாரம் வருமானம் ரூபா 211,100 ஆக இருந்த போதிலும் பேரேட்டுக் கணக்கில் அது ரூபா 255,500 ஆக காண்பிக்கப்பட்டமையால் ரூபா 44,400 வேறுபாடு காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	மேற்படி

- (இ) மீளாய்வாண்டின் சொத்துக்கள் மற்றும் ஏற்றுக்கொள்கின்றோம். நேரொத்த அறிக்கை பொறுப்புக்கள் கூற்றுக்களில் கிடைத்த வருமானம் ரூபா 6,365,076 ஆகக் காண்பிக்கப்பட்ட போதிலும் பேரேட்டுக் கணக்கில் அது ரூபா 6,326,120 ஆக காண்பிக்கப்பட்டமையால் ரூபா 38,956 வேறுபாடு காணப்பட்டது.
- (ஈ) 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் ஏற்றுக்கொள்கின்றோம். மேற்படி முடிவடைந்த ஆண்டிற்கான சொத்துக்கள் வாடகைக்கு வழங்கும் பதிவேட்டின் பிரகாரம் மொத்த வாடகைப் பெறுவனவுகள் ரூபா 2,210,250 ஆக இருந்த போதிலும் விரிவான வருமானக் கூற்றில் ரூபா 2,260,350 வருமானம் காண்பிக்கப் பட்டமையால் ரூபா 50,100 இணக்கமின்மை காணப்பட்டது.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
கூட்டுப் பெறுமதி ரூபா 87,755,230 ஆன 16 கணக்கு விடயங்களுக்கு உரிய கோவைகள் வருமானப் பதிவேடு மற்றும் மீதி உறுதிப்படுத்தல் சமர்ப்பிக்காமையின் காரணமாக கணக்காய்வின் போது திருப்திகரமாக பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது.	கருத்துத் தெரிவிக்கப்பட வில்லை.	உறுதிப்படுத்துகின்ற எழுத்து மூல சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் நிதிப்பிரமாணம் 396(ஈ)(i)(ii)(iii)	மீளாய்வாண்டின் இறுதியில் 06 மாதங்களை விஞ்சிய பெறுமதி ரூபா 37,863 ஆன காசோலை தொடர்பாக தொடர்புடைய பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) நிதிப்பிரமாணம் 1645	07 வாகனங்களுக்குரிய எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளல், வாகன அனுமதிப் பத்திரம் பெறல் மற்றும் மாதாந்த ஓட்டக் குறிப்புக்கள் நாளது வரையாகப் பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக் கொள்கின்றோம்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 7,182,590 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,653,158 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

	2024				2023			
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i. ஆதன வரியும் வரியும்	4,507,522	4,974,392	4,974,392	6,272,411	4,498,664	4,738,766	3,371,917	6,300,713
ii. வாடகை	24,016,541	17,868,876	10,042,728	35,710,352	33,136,907	16,578,785	8,298,358	35,796,001
iii. அனுமதிப்பத் திரக் கட்டணம்	616,000	535,810	298,110	90,500	519,027	427,200	427,200	90,500
iv. ஏனைய வருமானம்	10,998,080	12,239,462	8,773,876	14,826,493	12,275,818	12,575,582	12,087,886	15,918,472
மொத்தம்	40,138,143	35,618,540	24,089,106	56,899,756	50,430,416	34,320,333	24,185,361	58,105,686

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வீதவரியும் வரியும் மீளாய்வாண்டின் இறுதியின் போது ரூபா 5,555,561 ஆன நிலுவை ஆதனவரி காணப்பட்டதுடன் ஆதனவரி வருமானம் சேகரித்தல் செயலாற்றல் நலிவான நிலையில் காணப்பட்டது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) வாடகை மீளாய்வாண்டின் இறுதி வரையில் சபையின் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள 54 கடைகளுக்கு உரிய ரூபா 891,071 மற்றும் புதிய சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள 42 கடைகளுக்கு உரிய ரூபா 29,486,918 ஆக கூட்டுமொத்தமாக ரூபா 30,377,989 ஆன நிலுவைத் தொகை காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவை வாடகையை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) ஏனைய வருமானம்

- (i) மாகாண சபையின் பிரத அறவிடுவதற்கு கால ரீதியில் உரிய செயலாளரிடம் இருந்தும் ஏனைய நடவடிக்கை எடுக்கப்படும். வருமானத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ii) ஆண்டின் ஆரம்பத்தின் போது ஏற்றுக்கொள்கின்றோம். நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- காணப்பட்ட ரூபா 586,200 ஆன நிலுவை குழாய் கிணறு வருமானத்தில் ரூபா 32,000 மாத்திரம் மீளாய்வாண்டின் போது அறவிடப்பட்டமையால் மேலும் ரூபா 554,200 நிலுவை குழாய் நீர்க் கிணறு வருமானம் காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	உபவிதிகளை விதித்துக் செயற்படுத்துதல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சந்தைக் கட்டிடத் தொகுதியில் 54 கடைகளுக்கு உரிய உடன்படிக்கை செல்லுபடியற்றதாக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அதற்காக புதிய உடன்படிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	உடன்படிக்கை முடிவடைகின்ற காலம் குறிப்பிடப்படாது இருந்ததுடன் நீண்ட கால ரீதியில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.	உடன்படிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) கடைகள் தொடர்பான தகவல்கள் தரவு முறைமை ஒன்றை நாளது வரையாக்குதல் தொடர்பான பரிசோதனையின் போது சபைக்குரியதாக 103 கடைகள் காணப்பட்ட போதிலும் 98 கடைகளுக்கு உரிய கணனி மென்பொருள் தரவு முறைமை (CAT) இல் நாளதுவரையாக்கப்படவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	தரவு முறைமையை நாளது வரையாக்கப்படல் வேண்டும்.
(ஆ) 2019 ஆம் ஆண்டின் போது நீர் வழங்கல் சபைக்கு ரூபா 2,343,240 செலுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பிலிசுரு பிரிவில் அமைந்துள்ள மீள் சுழற்சி நீர் வடிகட்டி முறைமை செயலிழந்தமையால் அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	களன் பிந்துனுவெவ பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.	ஆக்கபூர்வமாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2024 ஆம் ஆண்டின் போது அறிவித்தல் பதாதைகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு பெற வேண்டிய வருமானம் இனங்காணப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	அறிவித்தல் பதாதை தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வருமானத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) சபைக்குரிய இயந்திரங்களை கடன் அடிப்படையில் வழங்கியதற்காக 04 உறுப்பினர்களிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 119,750 தொகை 2021 ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட போதும் அந்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 விளைவற்ற அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2022 செப்டெம்பர் 26 ஆந் திகதிய கடிதத்தின் பிரகாரம் அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் சபைக்கு வழங்கப்பட்டிருந்த பெறுமதி ரூபா 14,000,000 ஆன நீர் பெளசர் 2024 திசெம்பர் வரையிலும் எந்த ஒரு பணிக்காகவும் ஈடுபடுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	தற்போது குடிநீர் அல்லாத நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	அதற்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ)	செல்லுபடியான வருமான அனுமதிப் பத்திரத்துடன் வாகனங்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்த வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் செல்லுபடியான வருமான அனுமதிப் பத்திரம் இன்றி 04 வாகனங்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.	ஏற்றுக் கொள்கின்றோம்.	வாகன அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	செல்லுபடியான காப்புறுதி அனுமதிப் பத்திரம் இன்றி 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 05 வாகனங்கள் தொடர்பாக காப்புறுதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	காப்புறுதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

	கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மீளாய்வாண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ரூபா 1,265,000 ஆன 10 செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதற்காகத் தேவையான நிதியேற்பாடு கிடைக்காமையினால் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.		நிர்மாணிப்பதற்கு முடியாத செயற்பாடுகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டில் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது.	திட்டமிடப்பட்ட பணிகளை ஆண்டின் போது பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.